



ආකෘති } 2 අ
පடிවූයම් } 2.2A
FORM } 2A

ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජය
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு
DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA

සමාගමේ අංකය }
කம்பනි இலக்கம் }
No. of Company }

8	3	
P	V	113038
ට	ව	

2007 අංක 7 දරණ සමාගම් පනත
2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்கக் கம்பனிகள் சட்டம்
The Companies Act, No. 7 of 2007

පෞද්ගලික සමාගම
தனியார் கம்பனி
PRIVATE COMPANY

සංස්ථාගත කිරීමේ සහතිකය
கூட்டிணைப்புச் சான்றிதழ்
CERTIFICATE OF INCORPORATION

(5 වන වගන්තිය අනුව)
(பிரிவு 5 இன் பிரகாரம்)
(Pursuant to Section 5)

කුසා ඉන්ටර්නැෂනල් (පුද්ව) ලිමිටඩ්

2007 අංක 7 දරණ සමාගම් පනත යටතේ අවශ්‍යතා සපුරා ඇති බැවින් පෞද්ගලික සමාගමක් වශයෙන් අද දින සංස්ථාගත කළ බවත්, එකී සමාගම සීමාසහිත බවත් මම මෙයින් සහතික කරමි.

දෙදහස්.සිසියක් වූ අප්‍රේල් මස වන මෙදින කොළඹ දී අත්සන්කොට දුනිමි.

குஹா இன்டர்நெஷனல் (பிரைவேட்) லிமிடட்

2007 -ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழான எல்லாத் தேவைப்பாடுகளும் இணங்கியொழுக்கப்பட்டு இத் திகதியன்று தனியார் கம்பனியாக கூட்டிணைக்கப்பட்டுள்ளது என்றும் அக்கம்பனி வரையறுக்கப்பட்டதென்றும் நான் இத்தால் சான்றளிக்கின்றேன். இரண்டாயிரத்து பதினாறுஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எட்டாம் திகதியன்று கொழும்பில் என்னால் கைச்சாத்திட்டுக் கொடுக்கப்பட்டது.

I hereby certify that
KUGHA INTERNATIONAL (PRIVATE). LIMITED.....

is this day incorporated as a Private Company having complied with the requirements under the Companies Act, No. 7 of 2007 and that the Company is limited.

Given under my hand at Colombo, this Eighth day of April Two Thousand Sixteen..



සමාගම් රෙජිස්ට්‍රාර් ජනරාල්
கம்பனிகள் - பதிவாளர் நாயகம்
Registrar-General of Companies

සටහන: 1. මෙම සහතිකය පෞද්ගලික සමාගමක් සඳහා වේ. - 5(2) වගන්තිය සමග කියවෙන 3 වන වගන්තිය

2. II කොටසෙහි ප්‍රතිපාදනයන් අදාළ වේ - 3(2) වගන්තිය

குறிப்பு : 1. இந்த சான்றிதழ் தனியார் கம்பனிக்குரியது பிரிவு 3 ஐ பிரிவு 5 (2) உடன் சேர்த்து வாசிக்கவும்.

2. சட்டத்தின் பாகம் II என்பதன் ஏற்பாடுகள் ஏற்புடையனவாகும். -பிரிவு 3 (2)

NOTE: 1. This certificate is for a Private Company - Section 3 read with Section 5(2)

2. The Provisions of Part II apply - Sec. 3(2)